

குழந்தைத் திருமணத் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சமூக நலத் துறையைச் சேர்ந்த குழந்தைத் திருமணத் தடுப்பு அலுவலருக்கு (Child Marriage Prohibition Officer - CMPO), வரையறுக்கப்பட்டுள்ள செயல்பாடுகளையும் கடமைகளையும் பொறுப்புகளையும் அவர்கள் எளிமையாகப் புரிந்து கொண்டு செயல்படுவதற்காக உருவாக்கப்பட்டவைதான் இந்த நிர்ணயிக்கப்பட்ட செயல்பாட்டு வழிமுறைகள் (Standard Operating Procedure- SOP). குழந்தைத் திருமணத்தால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்கவும் குழந்தைத் திருமணத் தடுப்பு அலுவலர்கள் தங்களது கடமைகளைச் சரிவர செய்யவும், உதவும் வகையில் இந்தப் புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியா

குழந்தைத் திருமணத்தை முடிவுக்குக் கொண்டு வருவோம்!

இந்தியா

குழந்தைத் திருமணத் தடுப்பு அலுவலர் சமூகநலத் துறை

நிர்ணயிக்கப்பட்ட செயல்பாட்டு வழிமுறைகள்



unicef 
for every child



குழந்தைத் திருமண தடுப்பு அலுவலர்

சமூகநலத் துறை

நீர்ணயிக்கப்பட்ட செயல்பாட்டு

வழிமுறைகள்

இனியும்

வளரிளம் பருவத்தினரின் தன்னுரிமை மேம்பாடு
மற்றும் குழந்தைத் திருமணத்தை முடிவுக்குக் கொண்டு
வரும் திட்டத்துக்கான கருத்துப் பெட்டகம்

unicef 
for every child





குழந்தைத் திருமணத் தடுப்பு அலுவலர்
Child Marriage Prohibition Officer - CMPO

நிர்ணயிக்கப்பட்ட செயல்பாட்டு வழிமுறைகள்
Standard Operating Procedure - SOP

முதல் பதிப்பு: மார்ச், 2020
First Edition: March, 2020

வெளியீடு :

மாநில கருவூல மையம், சென்னை - 600 020.

State Resource Centre, Chennai - 600 020.

Email: sbtamilnadusrc@gmail.com

044-24914174

வடிவமைப்பு:

THY Designers & Computers

Triplicane, Chennai - 600 005

044-42113807





அறிமுகம்

குழந்தைத் திருமணத் திருமண தடுப்பு அதிகாரிகள், காவல் துறையினர், குழந்தைகள் நலக்குழுவினர், முன்னணிக்களப்பணியாளர்கள், பஞ்சாயத்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பள்ளி ஆசிரியர்கள், கல்வித் துறையைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினர் குழந்தைத் திருமணத் தடுப்புப் பணியில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டு வருகிறார்கள். குழந்தைத் திருமணத் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இவர்கள், தங்களது கடமைகளையும் பொறுப்புகளையும் எளிமையாகப் புரிந்து கொண்டு செயல்படுவதற்காக உருவாக்கப்பட்டவைதான் இந்த நிர்ணயிக்கப்பட்ட செயல்பாட்டு வழிமுறைகள் (Standard Operating Procedure - SOP). குழந்தைத் திருமணத்தால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்கவும் தங்களது கடமைகளைச் சரிவர செய்யவும், உதவும் வகையில் இந்தப் புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது.

குழந்தைத் திருமண முறையை முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டு வந்த சமூகமாக, நமது சமூகம் மாற வேண்டும். குழந்தைத் திருமணத் தடுப்பு என்பது நிகழ்விருக்கும் திருமணத்தைத் தடுப்பதற்கான செயல்பாடு மட்டுமல்ல. வளரிளம் பருவத்தினருக்கு உடல்நலம், கல்வி, திறன் மேம்பாடு, சுகாதாரம் போன்ற பல்வேறு அம்சங்களும் சரிவர கிடைத்தால்தான் அவர்களின் முழுமையான வளர்ச்சி சாத்தியப்படும். இவர்களே, எதிர்காலத்தில் நமது சமூகத்தை மேம்பட்ட சமூகமாக மாற்றுவதற்கான முக்கியக் காரணியாகத் திகழ்வார்கள்.

ஆணைப்போல் பெண்ணுக்கும் இலக்குகள் உண்டு. ஒட்டுமொத்த வளர்ச்சியில் இருவருக்கும் உரிமை உண்டு. இதை சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் உணர வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எல்லாவிதமான சேவைகளும் தேவைப்படுகின்றன. சட்டரீதியான நிவாரணம், பாதுகாப்பு, உடல், மனநல சேவைகள், கல்வியைத் தொடர வாய்ப்பு... இப்படி உடனடி நிவாரணத்திற்கும் நீண்டகால வாழ்விற்குமான சேவைகள் தேவைப்படுகின்றன. இந்த நிலையில், வளரிளம் பருவத்தினருக்கான





சேவைகள் அளிக்கும் துறையினர் அனைவரும் தனித்தனியே செயல்பட்டு வந்தால் உரிய பலன் கிடைக்காது. அனைத்துத் தரப்பினரும் இணைந்து செயல்பட்டால்தான் குழந்தைத் தீருமணத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியும். இதற்கான கூட்டுப் பயணத்தைத் தொடங்குவோம்.

வளரிளம் பருவத்தினரின் தன்னுரிமை மேம்பாட்டுக்காகவும் குழந்தைத் தீருமணத்தை முடிவுக்குக் கொண்டு வரவும் மாநில கருவூல மையம் இந்தப் புத்தகத்தை உருவாக்கியுள்ளது. இந்த முயற்சிக்குத் துணை நிற்கும் தமிழக அரசின் சமூக நலத் துறை மற்றும் யுனிசெஃப் அமைப்பை நன்றியுடன் நினைவுகூர்கிறோம்.

குழந்தைத் திருமண தடுப்பு அலுவலர் (CMPO) மாவட்ட சமூக நலத் துறை நீர்ணயிக்கப்பட்ட செயல்பாட்டு வழிமுறைகள்



குழந்தைத் திருமணம்

‘திருமணம்’ என்பது உரிய வயதுடைய ஆண், பெண் இருவருக்கும் இடையே சமூக ரீதியாகவும் சட்டபூர்வமாகவும் மேற்கொள்ளப்படும் ஓர் ஒப்பந்தம்.

பல இடங்களில் பெற்றோர் மற்றும் பராமரிப்பாளரின் கட்டாயத்தாலோ, ஆண் பெண் இருவரும் மனம் விரும்பியோ இள வயதிலேயே திருமணம் செய்கிறார்கள். 18 வயது நிறைவடையாத பெண்ணுக்கும், 21 வயது நிறைவடையாத ஆணுக்கும் நடக்கும் திருமணத்தை குழந்தைத் திருமணம் என்கிறோம். இது சட்டப்படி குற்றமாகும்.

குழந்தைத் திருமணம் உலக அளவில் பிரச்சினையாக இருந்தாலும், குறிப்பாக ஆப்பிரிக்காவிலும் தெற்கு ஆசியாவிலும் இது முக்கிய பிரச்சினையாக உள்ளது. சமீப



காலங்களில் குழந்தைத் திருமணங்கள் நடப்பது குறைந்து வந்தாலும்கூட, கிராமப்புறங்களில் மட்டுமல்லாமல், மிகவும் வறுமையில் வாடும் மக்களிடையேயும் இது பரவலாக உள்ளது. குழந்தைத் திருமணங்களைத் தடுக்கும் வகையில் சட்டங்கள் கொண்டு வரப்பட்டாலும் கூட, சில சமூகங்களில் இந்த நடைமுறை இப்பொழுதும் இருந்து வருகிறது.

இந்தியாவில் குழந்தைத் திருமணம்

உலகிலேயே வளரிளம் பருவத்தினர் மிக அதிகமுள்ள நாடு இந்தியா. இந்தியாவில் திருமணமாகும் பெண்களின் சராசரி வயது மிகக் குறைவாகவே அதிகரித்துள்ளது. மாவட்ட அளவில் வீடுகளில் எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி (2007-2008), 20லிருந்து 24 வயதுக்குட்பட்ட சுமார் 43 சதவிகிதம் திருமணமான பெண்கள், 18 வயதுக்கு முன்னதாகவே திருமணம் செய்ததாக தெரிகிறது.

இந்தியாவிலேயே பீகாரின் வடகிழக்குப் பகுதியில் குழந்தைத் திருமணங்கள் அதிகம் (68 சதவிகிதம்) நடைபெறுகின்றன. இமாச்சலப் பிரதேசத்தில் குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு (9 சதவிகிதம்). கிழக்கு, மேற்கு மாநிலங்களில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் அதிகபட்சமான குழந்தைத் திருமணங்கள் நடைபெறுகின்றன. தமிழ் நாட்டில் திருமணமாகியுள்ள 20-24 வயதுக்குட்பட்ட 16.3% பெண்கள், 18 வயதுக்கு முன்பாக குழந்தைத் திருமணம் செய்தவர்களாக உள்ளனர்.

குழந்தைத் திருமணமும் பெண்களும்

பெண் குழந்தைகளுக்கு குழந்தைத் திருமணம் செய்து வைப்பதால் அவர்கள் மிகக்குறைந்த வயதிலேயே கர்ப்பம் அடைகிறார்கள். அவர்களுக்கு ஊட்டச்சத்துக் குறைவு ஏற்படுகிறது. கல்வி பெறுவதற்கான வாய்ப்பும் நின்று போகிறது. பொருளாதார ரீதியாக தன்னுரிமை மிக்கவர்களாக இருப்பதும் குறைந்து போகிறது. அத்துடன், 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடத்தி வைப்பதால், அவர்கள் எந்தவிதமான ஆளுமையும் இல்லாத நிலையில் குடும்ப வன்முறைக்கு ஆளாகிறார்கள்.

பெண் குழந்தைகளைத் தொடர்ந்து படிக்க வைத்தல், அவர்களுக்கான நலத் திட்டங்களைச் செயல்படுத்துதல், பிறப்பு மற்றும் திருமணப் பதிவேடுகளை முறைப்படுத்துதல் போன்ற பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகும் கூட, குழந்தைத் திருமணத்தை முழுவதுமாக முடிவுக்குக் கொண்டு வர முடியவில்லை.

குழந்தைத் திருமண ஒடுப்பு நடவடிக்கைகள்

குழந்தைத் திருமணம் என்பதை ஒரு பிரச்சினையாக அங்கீகரித்த பின்னர் அரசு 1929-ல் சாரதா குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் என்ற சட்டத்தைக் கொண்டு வந்தது. அப்பொழுது பெண்களுக்கான திருமண வயது வரம்பு 15 எனவும், ஆண்களுக்கு 18 எனவும் வரையறுக்கப்பட்டிருந்தது. 1978 மற்றும் 2006 இல் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தத்திற்குப் பிறகு, பெண்ணின்



திருமண வயது 18 ஆகவும் ஆணின் திருமண வயது 21 ஆகவும் வரம்பு உயர்த்தப்பட்டது.

குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தை உறுதி செய்ய அவர்களுக்கான சமத்துவமான நியாயமான உலகை பெற்றுத்தர இந்திய அரசு 2013இல் குழந்தைகளுக்கான தேசியக் கொள்கையை வடிவமைத்துள்ளது. குழந்தைகளுக்கான தேசியக் கொள்கை நான்கு முக்கிய கருத்துகளை வலியுறுத்தி இருக்கிறது.

1. உயிர் வாழ்தல்.
2. உடல் நலம் மற்றும் ஊட்டச்சத்து.
3. கல்வி மற்றும் முன்னேற்றம்.
4. பாதுகாப்பு மற்றும் பங்கேற்பு.

குழந்தைத் திருமண முறையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை வலுப்படுத்த வேண்டும் என்று 2013ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கவுன்சில் முக்கியத் தீர்மானத்தை நிறைவேற்றியது.

நமது நாட்டில் குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் 2006ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டாலும், சட்டத்தை தீவிரமாக செயல்படுத்துவது என்பது இன்றும் கூட சவாலாகவே உள்ளது.



நீர்ணயிக்கப்பட்ட செயல்பாட்டு வழிமுறைகள் (Standard Operating Procedure-SOP)

குழந்தைத் திருமணத் தடுப்பு சம்பந்தமான சட்ட ரீதியான நடவடிக்கைகளைச் சிறப்பாக அமல்படுத்திட, அனைத்து துறையினரும் இணைந்து பணியாற்ற வேண்டியிருக்கிறது. சட்டத்தையும், அமல்படுத்த வேண்டிய உடனடி வழிமுறைகளையும் விளக்கும் வழி காட்டியாக இருப்பவை தான் SOP என்றழைக்கப்படும் நீர்ணயிக்கப்பட்ட செயல்பாட்டு வழிமுறைகள்.

குழந்தைத் திருமணங்களைத் தடுத்து, குழந்தைகளுக்கு அவர்கள் வாழ்க்கையை மீட்டுத் தருவது சமூகத்தில் அனைத்து பெரியவர்களின் கடமை என்றாலும் மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்களை தடுக்கக்கூடிய மிக முக்கியமான நபராக குழந்தைத் திருமண தடுப்பு அதிகாரி, CMPO (Child Marriage Prohibition Officer) நியமிக்கப்பட்டுள்ளார்.

குழந்தைத் திருமணம் நிகழும் முன்போ, நிகழும் பொழுதோ, நிகழ்ந்த பின்போ, பாதிக்கப்பட்ட குழந்தையின் தரப்பில் மனு தாக்கல் செய்யும் பொறுப்பும் அதிகாரமும் CMPOவுக்கு உள்ளது.

தமிழ் நாட்டில் , மாவட்ட சமூக நல அலுவலர்தான் (District Social Welfare Officer) CMPOவாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். குழந்தைத் திருமணத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ மற்றும் சட்ட ரீதியான உதவி உள்பட எல்லா விதமான உதவி மற்றும் ஆதரவு அளிக்கவும் CMPOவுக்கு அதிகாரம்



உண்டு (Section 16 (3) (g), PCMA 2006). மேலும், மாவட்டத்தில் குழந்தைத் திருமணம் நடைபெறாமல் தடுக்கவும் அதற்குரிய அமைப்புகளை இயக்கி PCMA (Prohibition of Child Marriage Act - 2006) குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தை வலுப்படுத்துமாறு மாநில அரசிடம் விண்ணப்பிக்கவும் CMPO - வால் இயலும்.

திருமண நடக்கப்போவதை கௌவீப்பட்டவுடன் குழந்தைத் திருமணத் தடுப்பு அதிகாரி (CMPO) செய்ய வேண்டிய உடனடி செயல்பாடுகள்:


ஒரு குழந்தைத் திருமணம் நடக்கப்போகிறதென்றால், குழந்தைத் திருமணத் தடுப்பு அதிகாரி CMPO செய்ய வேண்டியவை:

குழந்தைத் திருமண ஒப்பந்தத்தில் ஈடுபட உள்ள இரு சாரார் வீடுகளுக்கும் நேரில் சென்று, அவர்களின் பெற்றோருக்கு குழந்தைத் திருமணங்கள் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்பதை அறியவைத்து, அத்திருமணத்தை நடத்தக் கூடாது என அறிவுறுத்த வேண்டும்.

‘குழந்தைத் திருமணம் செய்யமாட்டோம்’ என்ற அறிக்கையை பெற்றோரிடம் எழுத்துவடிவில் கையொப்பமிட்டு பெற வேண்டும்.

ஊர் மக்கள், சமுதாயத்தைச் சேர்ந்த பெரியோர், காப்பாளர், உறவினர்களிடம் பேசி, குழந்தைத் திருமணத்திற்கு எதிராக அறிவுறுத்த வேண்டும்.

அந்தக் குழந்தை அல்லது குழந்தையின் பெற்றோரிடம் பேசி அவர்களுக்கு குழந்தைத் திருமணத்தைப் பற்றியும் அதன் விளைவுகளையும் புரியவைத்து, அது குறித்த சட்டங்களையும்



எடுத்து சொல்ல வேண்டும். அத்திருமணத்தை மறுக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு என்பதை எடுத்துரைக்க வேண்டும்.

பெற்றோருக்கு அறிவுறுத்த ஊராட்சி, உள்ளூர் தலைவர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆகியோரின் உதவியை நாட வேண்டும்.

நிலைமையைக் கவனமாக கூர்ந்து கண்காணிக்கவும், வீட்டிற்குச் சென்று பார்வையிடவும், பள்ளிக்கு அக்குழந்தை வருகிறதா இல்லையா என்பதை பார்க்கவும் தகுந்த கண்காணிப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

காவல் துறையினரிடம் புகார் தெரிவித்து, அவர்களது உதவியுடன் குற்றவாளிகளைக் கைது செய்யலாம். 151ஆவது பிரிவின் கீழ் கண்டறியக்கூடிய குற்றத்தைத் தடுப்பதற்காகக் கைது செய்யும் அதிகாரம் காவல் துறையினருக்கு உண்டு.

பெற்றோர்கள் திருமணத்தை நிறுத்த மறுத்தால், 13ஆம் பிரிவின் கீழ் குழந்தைத் திருமண தடை உத்தரவு அளிக்கும் படி முதல் வகுப்பு நீதிபதியிடம் புகார் அளிக்க வேண்டும்.

குழந்தைத் திருமணம் நடந்து கொண்டிருக்கிறது என்றால், குழந்தைத் திருமண தடுப்பு அதிகாரி (CMPO) செய்யவேண்டியவை :

உடனடியாக அந்தத் தகவலை முதல் வகுப்பு நீதிபதியிடம் தெரிவித்து தடை உத்தரவு வாங்க வேண்டும்.



திருமணம் நடக்கிறது என்பதற்கான ஆதாரங்களைச் சேகரிக்க வேண்டும் (புகைப்படம், திருமண பத்திரிகை, திருமணத்திற்காக செய்யப்பட்ட செலவினங்களின் ரசீதுகள் அல்லது சீட்டுகள் ஆகியவற்றை சேகரிக்கலாம்).

அக்குழந்தைத் திருமணத்தை நடத்திவைப்பவர்கள், ஒப்பந்தம் செய்தவர்கள், ஏற்பாடு செய்தவர்கள், துணை நிற்பவர்கள், ஆதரவாளர்கள், ஊக்குவிப்பவர்கள், பங்கு பெற்றவர்கள் என அதற்கு தொடர்புடைய அனைவரின் பெயர்களையும் பட்டியலிட வேண்டும்.

காவல் துறையினரிடம் புகார் தெரிவித்து, அவர்களது உதவியுடன் குற்றம் செய்ததாகக் கருதப்படுபவர்களை கைது செய்ய வேண்டும். அக்குழந்தை கட்டாயப்படுத்தப்பட்டோ 151ஆவது பிரிவின் கீழ் கண்டறியக்கூடிய குற்றத்தைத் தடுப்பதற்காகக் கைது செய்யும் அதிகாரமும் காவல் துறையினருக்கு உண்டு.

குழந்தை, திருமணத்திற்காகக் கட்டாயப் படுத்தப்பட்டோ, பயமுறுத்தப்பட்டோ இருந்தால், அல்லது அந்தக் குழந்தையின் உயிருக்கு ஆபத்து நேரப்போவதாக தெரியவந்தாலோ, உடனடியாக அந்தக் குழந்தையை குழந்தை நலக் குழுவின் முன்போ, முதல் வகுப்பு நீதிபதியின் முன்போ ஆஜர்படுத்தி பாதுகாப்பு அளிக்க வேண்டும். அதுவரை அந்தக் குழந்தையை மாநில அரசு அங்கீகாரம் பெற்ற குழந்தைகள் காப்பகத்தில் இருக்கச் செய்யலாம்.





குழந்தையை மீட்ட பின் மருத்துவ உதவி, சட்ட உதவி, மன நல ஆலோசனை, மறுவாழ்வு, ஆதரவு போன்ற எல்லா விதமான உதவிகளையும் ஆதரவையும் அளிக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

ஏற்கனவே குழந்தைத் திருமணம் நடந்துவிட்டது என்றால், குழந்தைத் திருமண தடுப்பு அதிகாரி (CMPO) செய்ய வேண்டியவை :

எவ்வாறு திருமணம் நடந்தது என்பதற்கான ஆதாரங்களைச் சேகரிக்க வேண்டும் (புகைப்படம், திருமண பத்திரிகை, திருமணத்திற்காக செய்யப்பட செலவினங்களின் ரசீதுகள் அல்லது சீட்டுகள், சாட்சிகள் ஆகியவற்றை சேகரிக்கலாம்).

அக்குழந்தைத் திருமணத்தை நடத்திவைத்தவர்கள், ஒப்பந்தம் செய்தவர்கள், ஏற்பாடு செய்தவர்கள், துணை நிற்பவர்கள், ஆதரவாளர்கள், ஊக்குவிப்பவர்கள், பங்குபெற்றவர்கள் என தொடர்புடைய அனைவரின் பெயர்களையும் பட்டியலிட வேண்டும்.

காவல்துறையினரிடம் புகார் அளித்து அவர்களது உதவியுடன் குற்றவாளிகளைக் கைது செய்யலாம்.

குழந்தைத் திருமணங்கள் நடக்க உதவியாய் இருந்த பெண்களும் குற்றவாளிகளாகவே கருதப்படுகிறார்கள். ஆனால், பெண்களைக் கைது செய்யக் கூடாது. அவர்களுக்கு விதிக்கப்பட வேண்டிய அபராதங்கள் மற்றும் தண்டனைகள் யாவும் நீதிமன்றங்களால் தீர்மானிக்கப்படும்.





பாதிக்கப்பட்ட குழந்தையை உடனடியாக அல்லது 24 மணிநேரத்திற்குள் 2000 ஆம் ஆண்டு இளஞ்சிறார் நீதி (குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு) சட்டத்தின் கீழ் குழந்தை நலக் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும். அதுவரை குழந்தையை 2015 ஆம் ஆண்டு இளஞ்சிறார் நீதி (குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு) சட்டத்தின் கீழ் (Juvenile Justice Act) பதிவு செய்யப்பட்ட மாநில அரசு அங்கீகாரம் பெற்ற காப்பகத்தில் அந்தக் குழந்தையைப் பாதுகாப்பாக இருக்கச் செய்ய வேண்டும்.

குழந்தை நலக் குழு அம்மாவட்டத்தில் இல்லை என்றால் அக்குழந்தையின் பாதுகாப்பினை நிர்ணயிக்க முதல் வகுப்பு நீதிபதியின் முன் ஆஜர் செய்ய வேண்டும்.

எந்தக் காரணத்தைக்கொண்டும் எப்பொழுதும் பாதிக்கப்பட்ட குழந்தையைக் காவல் நிலையத்தில் இருக்க வைக்கக்கூடாது.

அக்குழந்தையை மீண்டும் மீண்டும் தன் வாக்குமூலத்தை வெவ்வேறு அதிகாரிகளிடம் கூறச் செய்து புண்படுத்தக்கூடாது.

தேவையற்ற மருத்துவப் பரிசோதனைகளோ மகளிர் நல பரிசோதனைகளோ செய்யக்கூடாது. எந்த ஒரு பரிசோதனையும் செய்வதாக இருந்தால் அக்குழந்தையிடமும், பெற்றோர்/காப்பாளர்/அடுத்து நெருங்கிய நண்பர்கள் ஆகியோரிடம் விளக்கிக் கூறி ஒப்புதல் பெற்ற பின்னர்தான் செய்ய வேண்டும்.

குழந்தையை மீட்ட பின் மருத்துவ உதவி, சட்ட உதவி, மன நல ஆலோசனை, மறுவாழ்வு ஆதரவு போன்ற எல்லா விதமான உதவிகளையும் ஆதரவையும் அளிக்க தகுந்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.





அக்குழந்தையை மீண்டும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யக்கூடாது. ஆதாரங்கள் மற்றும் குறுக்கு விசாரணைகளை ஒரே நாளில் நிகழ்த்த முயற்சி செய்ய வேண்டும்.

CMPO முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலவித நடவடிக்கைகளைக் கையாளலாம். குழந்தைத் திருமண தடுப்புக்காகவும், குற்றவாளிகளைக் கண்டு பிடித்து தண்டிக்க தகுந்த நடவடிக்கை எடுக்கவும், என்னென்ன அமைப்புகள் தேவைப்படுகின்றன என்று ஆய்வு செய்து மாநில அரசிடம் விண்ணப்பிக்கலாம். உதாரணமாக விரைவு நீதி மன்றங்கள் அமைக்குமாறு வலியுறுத்தலாம்.

பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெற்றோருடன் தங்கியிருந்தால், அவர்களை முறைப்படி அடிக்கடி பார்வையிட வேண்டும். முடிந்தவரை அந்தக் குழந்தையை அவர்கள் வீட்டிலிருந்து அகற்றக்கூடாது. அவ்வாறு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால் அத்தகைய முடிவு அக்குழந்தையின் சிறந்த நலனைக் கருதியே எடுக்கப்படவேண்டும்.

தேவைப்பட்டால் உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் (NGO) மற்றும் சமூகம் சார்ந்த அமைப்புகள் (CBO) ஆகியவற்றின் உதவியை நாடலாம்.

பாதிக்கப்பட்ட குழந்தைக்கு எதிராக வேறு ஏதேனும் சட்டத்தின் கீழ் குற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளனவா என்றும் விசாரணை செய்ய வேண்டும்.

நீதிமன்றத்தில் புகார், பதிவு செய்யுபின் செயல்பாடுகள்:

வாக்குமூலம் பதிவுசெய்யப்படும்போது மாவட்ட குழந்தைத் திருமணத் தடுப்பு அதிகாரி அந்த இடத்தில் கட்டாயம் இருக்க வேண்டும்.

அருகில் உள்ள காவல் நிலையம் / நீதிமன்றத்தை அணுகி அலுவலக ஆணை (Official Order) பெற வேண்டும்.

முழுமையாக அக்குழந்தையின் தேவைகளையும், வீட்டுச் சூழ்நிலையையும் மதிப்பிட வேண்டும். (Home Study and Needs Assessment)

விசாரணைகள் நடக்கும்போது பாதிக்கப்பட்ட குழந்தைக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும்.

இந்நிகழ்வுக்குப்பின் குழந்தை பெற்றோரால் ஏற்கப்படவில்லை என்றால் குழந்தையின் நீண்ட கால மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பு குறித்து திட்டமிட வேண்டும்.

குழந்தைத் திருமணத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ மற்றும் சட்ட ரீதியான உதவி உள்பட எல்லா விதமான உதவி மற்றும் ஆதரவு அளிக்க CMPOவுக்கு அதிகாரம் உண்டு (Section 16 (3) (g), PCMA 2006).